

அடிப்படைக் கணக்கியல் நடைமுறைகள் III - பேரேடு

மாதிரி வினாத்தாள்-2

11th Standard

கணக்குப்பதிவியல்

Reg.No. :

--	--	--	--	--

I.அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்கவும்

Time : 00:45:00 Hrs

Total Marks : 35

பகுதி-அ

2 x 1 = 2

- 1) பெயரளவைக் கணக்கின் வரவு இருப்புக் குறிப்பது
(a) வரவு / ஆதாயம் (b) செலவு / நட்டம் (c) பொறுப்பு
- 2) சொத்துக் கணக்குகள் எப்பொழுதும் காண்பிப்பது
(a) பற்றிருப்புகள் (b) வரவிருப்புகள் (c) இருப்புகள் இன்மை

பகுதி-ஆ

6 x 2 = 12

- 3) பேரேடு (ledger) என்றால் என்ன ?
- 4) பேரேட்டின் வரைவிலக்கணம் தருக.
- 5) பேரேட்டில் எப்பொழுது எடுத்தெழுதப்படுகிறது ?
- 6) கணக்கை இருப்புக் கட்டுதல் என்றால் என்ன ?
- 7) பற்று இருப்பு (Debit balance) என்றால் என்ன ?
- 8) இருப்பு இன்மை (Nil Balance) என்றால் என்ன ?

பகுதி-இ

2 x 3 = 6

- 9) மூவகைக் கணக்குகளின் பற்று மற்றும் வரவு இருப்புகள் எவற்றை உணர்த்துகின்றன ?
- 10) குறிப்பேட்டினை பேரட்டுடன் வேறுபடுத்துக

பகுதி-ஈ

3 x 5 = 15

- 11) கீழ்காணும் நடவடிக்கைகளை திரு இரவி அவர்களின் குறிப்பேட்டில் பதிந்து பேரேட்டில் எடுத்தெழுதி இருப்புகளைக் காண்க . 2004 ஜூன்

2004 ஜூன்	ரூ
1.இரவி தொழில் தொடங்க முதிவிடு செய்தது	5,00,000
3 வங்கியில் செலுத்தியது	80,000
5 கட்டடம் வாங்கியது	3,00,000
7 சரக்கு வாங்கியது	70,000
10 சரக்கு விற்கிறது	80,000
15 வங்கியிலிருந்து ரொக்கம் எடுத்தது	10,000
25 மின்கட்டணம் செலுத்தியது	3,000
30 ஊதியம் வழங்கியது	15,000

- 12) திரு மணிகண்டன் அவர்களின் ஏடுகளில் கீழ்காணும் நடவடிக்கைகளைப் பதிந்து பேரேட்டில் எடுத்தெழுதி இருப்புக் கட்டுக

2003 ஆகஸ்ட்	ரூ
5 ஆறுமுகத்துக்கு கடன் விற்பனை செய்தது	17,500
9 செல்லப்பன் அவர்களிடமிருந்து ரொக்கத்திற்கு கொள்முதல் செய்தது	22,500
12 பயனச் செலவுகள் செய்தது	2,500
15 சிவகுமாரிடமிருந்து கடன் பெற்றது	80,000
21 வேலையாளர்களுக்கு கூலி கொடுத்தது	3,000

- 13) 2003 டிசம்பர்

	ரூ
1.திரு கோவிந்தராஜன் கீழ்க்காணும் சொத்துக்கள் பொறுப்புகளுடன் தொழில் தொடங்குகிறார்	2,50,000
சரக்கிருப்பு	90,000
அறைகலன்	7,000
ரொக்கம்	50,000
கடனீந்தோர்கள்	1,50,000
2.சுந்தருக்கு சரக்கு விற்கிறது	1,50,000
3.நடராஜனிடமிருந்து சரக்கு வாங்கியது	65,000
4.சுந்தர் செலுத்தியது	1,25,000
6 நடராஜனுக்கு சரக்குத் திருப்பியது	2,000
31 வாடகை செலுத்தியது	5,000
ஊதியம் வழங்கியது	9,000
